



மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட
எங்கள் அன்புக் தெய்வம்
திருவரனர் பக்கர்சாமி குமாரகந்தரம்
வெர்கள் நினைவாக

குமாரகீதம்

எங்கள் அன்புத் தெய்வம்
திருவானர் பக்கிரிசாமி குமாரசுந்தரம்
 அவர்கள்



ஆன்மா சுபானு அழகுறு தெத் திங்களில்
 பூண்ட நல் தசமித் திதியதனில் போயனைந்தார்
 நீண்ட புகழ் பக்கிரிசாமி குமாரசுந்தரம்
 சான்றோன் அருள்நிறை மாவைக் கந்தன் தான்.



மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட
 எங்கள் அன்றித் தெய்வம்
 திருவாளர் பக்கீர்சாமி குமாரசுந்தரம்
 அவர்களின் ஞாபகார்த்தமாக
 பஞ்சரத்துணங்கள் கொண்ட
குமாரகீதம்

27-01-1004

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

—
சிவமயம்

விநாயகர் வனக்கம்

திருவும் கல்வியும் சீருந் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காப்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழக்கவும்ம
பெருகுமானத் துப்பிள்ளையைப் பேணவாம்.

அம்பாள் வனக்கம்

தனந்தருங் கல்விதருமொருநாளுந் தளர்வறியா
மனந்தருந் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தருந் நல்லனவெல்லாந் தருமன்பெரன்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

தேவாரம்

கரியானை உரிகொண்ட கையானைக்
கண்ணின்மேல் ஒரு கண்ணுடையானை
வரியானை வருத்தங்களை வானை
மறையானைக் குறைமாமதி குடற்
குரியானைக் உலகத்துயிர்க் கெல்லாம்
ஒளியானை உகந்துள்கி நண்ணாதார்க்
கரியானை அடியேற் கெளியானை
ஆரூரானை மறத்தலு மாமே.

திருவாசகம்

பாரோடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரோடு பொலிவாய்ச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறை யுறை சிவபெருமானே
யாரோடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானால்
வார்கடலுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென்றாருள் புரியாயே.

திருவிசைப்பா

பவளமால்வரை யப்பணி படர்ந்தனையதோர் படரோளி
தருதிருந்தும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்று
பொற்குழல்
திவளை மாளிகை குழ்தரு தில்லையுள் புரிகின்ற
திருச்சபையும்
தவளை வண்ணனை நினைதொறு என்மனம் தழல் மெழுகு
ஒக்கின்றதே.

திருப்பல்வாண்டு

மீண்டு மனத்தவர் போமீன்கள் மெய்யடியார்கள்
விரைந்து வங்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடியீ சந்காட்
செய்மின் குழாம் புகுந்

தண்டங் கடந்த பொருள் வில்லாதோ
 ரானந்த வெள்ளப் பொருள்
 பண்டுமின்று மென்று முள்ள பொருளென்றே
 பல்லாண்டு கூறுதுமே.

திருப்புராணம்

இறவாத இன்ப அஞ்பு வேண்டியின் வேண்டுகின்றார்
 பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும்
 மறவாமை வேண்டு மின்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
 அறவா நீ யாடும் போதுன்னடியின்கீழ் இருக்கவென்றார்.

திருப்புகழ்

துள்ளுமத வேட்கை கணையாலே
 தொல்லை நெடு நீலக் கடலாலே
 மெள்ளவருஞ் சோலைக் குயிலாலே
 மெய்யிரு குமானைத் தருமுவாயே
 தெள்ளு தமிழ்ப் பாடத் தெளிவோனே
 செய்ய குமரேசத் திறலோனே
 வள்ளல் தொழுஞானக் கழலோனே
 வள்ளி மண வாளப் பெருமாளே.

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான்மறை யறங்கள் ஒங்க நற்றவும் வேள்வி மல்க
 மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்.



வாழ்க்கை வரலாறு

ஆழத்திருநாட்டின் வடபால் மூர்த்தி தலம் தீர்த்தம் யாவும் ஒருங்கே அமையப்பெற்ற திருத்தலங்களில் மாவிட்டபுரம் கந்தசவாமி கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தில் நித்திய பூசை திருவிழாக் காலங்களில் நாதஸ்வர இசைத் தொண்டு செய்வதற்காக தென்னிந்தியா திருப்பகலூரைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான் திரு. சோமசுந்தரம் பக்கிரிசாமி என்பவர் வரவழைக்கப்பட்டார். இவரது சேவையை பாராட்டி இவ்வாதினம் இவருக்கு தங்க நாதஸ்வரம் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த வித்துவானுக்கு அக்காலத்தில் வாழ்ந்த பிரபல நர்த்தகி திருமதி. தங்கபாபுவின் மூலம் இரண்டாவது மகனாக திருவாளர் குமாரசுந்தரம் 1921ம் ஆண்டு மார்கழி திருவாதிரையின்போது பிறந்தார். இவருக்கு ஏற்கனவே செல்லத்துரை, அப்புலிங்கம், ஆகியோரும் கோபாலகிருஷ்ணன், சக்திவேல் ஆகிய ஆண்சகோதரங்களும் சிறிய தாயாராகிய திருமதி. பக்கிரிசாமி வனஜாட்சி மூலம் நாகரத்தினம், குழியாம்பாள் போன்ற பெண் சகோதரிகளும் பிறந்தனர்.

சிறுவயதில் இருந்தே மாவை முருகனுக்கு இசை தொண்டு செய்துவரும் காலத்தில் மகனை பெரும் வித்துவானாக்க வேண்டும் என்னும் தந்தையின் ஆவலால் அக்காலத்தில் தென் இந்தியாவில் வாழ்ந்த பிரபல தவில் மேதை நாச்சிமார் கோவில் இராகவப்பிள்ளை என்பவரிடம் குருகுல வாசம் செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் அங்கு குருகுலவாசம் செய்யும் காலத்தில் தனது மதிப்புக்குரிய குருநாதன் மூலமாக அக்காலத்து பிரபல மேதைகளான நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ரி.என்.இராஜரத்தினம் பிள்ளை, காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளை பிரபல தவில் மேதைகளான நீடாமங்கலம், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, திருமூல்லை வாசல் முத்துவீரபிள்ளை

போன் ரோரது குழுவில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். இது அவரது வாழ்வில் பொன்னான காலமாகும்.

இந்தியாவில் சிட்சை முடிந்து மீண்டும் இலங்கை திரும்பி தனது சிறிய தந்தையார் மாவை என்.எஸ்.உருத்திராபதி, மாமனார் மாவை எஸ்.கே.இராஜா, சகோதரன் எஸ்.எஸ்.அப்புலிங்கம் போன்றவர்களது குழுவில் தவில் வித்துவானாக கடமை புரிந்தவராவார்.

இக்கால கட்டத்தில் பெற்றோரும் உற்றார் உறவினர்களது நல்லாசியுடன் சித்தன்கேணியில் இசைத்தொழிலில் மேற்கொண்டு வரும் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் திருவாளர் இராசப்பா தம்பதியினரது இரண்டாவது மகளான திருமதி.பாலாம்பிகையைத் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமண பந்தத்தின் மூலம் சிவபாக்கியம், தனலஷ்மி, சுப்பிரமணியம், நாகராஜா, கமலாதேவி, சாமிநாதன், லோகநாதன் (ஆகியோரை மைத்துனர்களாயும் பெற்றதுடன்) ஊர் உலகம் மெச்சத்தக்க முறையில் அளவெட்டியில் வாழ்ந்துவரும் காலத்தில் சப்தஸ்வரங்களுக் கொப்ப ஏழு புத்திரிகளை பெற்றார். முதல் பிள்ளைக்கு தாயின் பெயரான தங்கபாபுவின் பெயரையே குட்டி மகிழ்ந்தார். மற்றையோர் வதனி, ரங்சினி, தர்மவதி, வாசஸ்பதி, கேமவதி மற்றும் நீதிமதி அவர் அளவெட்டியில் வாழ்ந்துவரும் காலத்தில் இவருக்கு இவரது மருமகனான தவில் மேதை அமரர் தெட்சனாமூர்த்தியின் உறவு கிட்டியது. அவருடன் சேர்ந்து இலங்கை, இந்தியாவில் உள்ள முக்கிய தலங்கள் யாவற்றிலும் தவில் வாசிக்க கூடியதாக இருந்தது. சமகாலத்து நாதஸ்வர தவில் வித்துவான்களது அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமாகி சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்.

இவர் தனது குடும்ப விளக்கான மூத்த மகளை யாழ்ப்பாண நாதஸ்வர வித்துவான் கறுப்பையா குமாரதாஸ் என்பவருக்குத் திருமணம் செய்வித்ததன் மூலம் சங்கீதா, தீபா, பவப்பிரியா, நாகதீபன், கார்த்திகன் போன்ற பேரர்களையும் சங்கீதா, சீலன் தம்பதி மூலம் ராகவி என்பவரை பூட்டப்பிள்ளையாகவும், இரண்டாவது மகளும் சங்கீதத்தில் ஆசிரியர் தரம் பெற்று சிறு வயது முதல் தனது குரல் வளத்தால் எல்லோரையும் மகிழ்வித்து வவுனியாவில் தொழில் புரிபவருமான வதனிக்கு தனது சகோதரியினது மூத்த புத்திரனும் வவுனியா நீர்ப்பாசனத் தினைக் களத்தில் பணிபுரிபவருமான திரு.நாரயணசாமி சிறீதரனுக்கு திருமணம் செய்வித்து கீர்த்தனா, குருபரன், உசேனி ஆகியோரையும், பெண்ணுக்கு பெண்ணாகவும், ஆணுக்கு ஆணாகவும் சீரும் சிறப்புமாக வவுனியாவில் வசித்துவரும் சோமசுந்தரம், ரஞ்சினி மூலமாக சிந்துபைரவியையும், முதன் முதலில் தாணாகவே படித்து பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று ஆசிரியையாக தொழில் புரிந்த தர்மவதியை அவரின் நற்குணத்தை விரும்பி தாமாகவே அவுஸ்திரேலியா அழைத்து திருமணம் செய்த கரவெட்டி மாணிக்கம் ஆசிரியர்களது புத்திரன் மாணிக்கம் சந்திரதாஸ் மூலம் அர்ச்சனா மற்றும் தூயவன் ஆகியோரையும் சங்கதீத் துறையில் பட்டம் பெற்று யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்பிப்பவரும் தனது குரல் வளத்தால் யாழ்ப்பாணத்தில் பிரகாசிக்கும் ஜந்தாவது மகள் வாசஸ்பதிக்கு ஈழ நல்லூர் நாதஸ்வர வித்துவான் P.S.பிச்சையப்பா தம்பதிகளின் புதல்வனும் உலகறிந்த நாதஸ்வர வித்துவானுமாகிய P.ரஜீவனுக்குத் திருமணம் செய்வித்து எவரசாகித்யன், அமரர் சாரங்கியையும், வாசஸ்பதி போன்றே இசைப் பட்டதாரியாகிய கொழும்பு D.S.சேனநாயக்கா கல்லூரியில் கல்வி கற்பித்துக்கொண்டு இலங்கையின் பல பாகங்களிலும் கச்சேரி செய்து பிரகாசிக்கும் கேமவதிக்கு தனது சகோதரி மகனும் மாவை ஆதின நாதஸ்வர வித்துவானும்

கொழும்பில் தொழில் புரியும் நாதஸ்வர வித்துவான் நாராயணசாமி கபிலதாசை திருமணம் செய்வித்து பார்க்கவி, எழில்குமரோன் என்பவர்களையும் இம்மாதிரியே இலங்கை பல்கலைக்கழக பட்டதாரியும், இந்தியா பல்கலைக்கழகத்தில் M.A பட்டத்தை முடித்தவரும் ஏழாவது புத்திரி நீதிமதியை மாவை உருத்திரபதியின் பேரனும் தனது மருமகனுமாகிய சிங்கராஜா.யோகராஜா இந்தியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்று தற்போது கொழும்பில் சிலிங்கோ காப்புறுதி நிறுவனத்தில் பணிபிரிவாவர்க்குத் திருமணம் செய்வித்ததன் மூலம் கெளமாரன், வைசாலி போன்றவர்களை பேர்களாகவும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் தனது எண்பத்து மூன்றாவது வயதில் அன்பு மனைவி, அருமைப் பிள்ளைகள், ஆசை மருமக்கள், பாசமிகு பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், அன்புச் சகோதரங்கள் உள்ளூர் உறவினர் கதறி அழ தை மாதம் 3ம் திகதி (17.01.2004) விசாக நட்சத் திரும்தி தசமி திதியும் கூடிய வேளையில் இவ்வுலகைவிட்டு மாவை முருகன் பாதாரவிந்தங்களை சேர்ந்துகொண்டார்.

மிறப்பவர் யாவரும் இறப்பது உறுதி .
நாழும் எமது மனதை தேற்றி அன்னாரது
ஆத்ம சாந்தி பெற
எல்லாம் வல்ல மாகை முருகனைப்
போற்றுவோமாக.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!



பஞ்சரத்தினங்கள்

பே. 36. பாட்டை ஆழி. 1 மணி.

ஆஃ.- ஸஹிகமபநில
ஆஃ.- ஸஹிபமகமரில்

பல்லவி

1.	பா யா ப நீ ப - ப ய ய ம : பா ஐ க தா 3 3	நீ ந்த 3	ஸா கா	ஸா நி ப ய க ம ர க
2.	யா யா ப நீ ப - ப ய ம : ப நி ஐ க தா 3 3	ஸா நி ந்த 3	ஸா , வி கா	பநி ஸி ப ய க ம ர க
3.	யா யா ப நீ ப - ப ய நி ப ஸ்தி நி ஐ க தா 3 3	ஸா ஸா ந்த 3	ஸா ஸா ப நி ஸு கா	பநி ஸி நி ப ய க ம ர க
4.	யா யா ப நீ ப - ப ஸா நி ஸா ரி ஐ க தா 3 3	: ஸு நி ந்த 3	ப ய ரி கா	ப நி ப ய ம கா ர க
5.	யா யா ப நீ ப - ப ஸா நி ஸா ரி ஐ க தா 3 3	.ரிஸ்ஸுநி நி ப ய ம ந்த 3	ம ரி ஸி ஸு க ம ய ம கா ர க	ம ரி ஸி ஸு க ம ய ம கா ர க

தாாழுழுவலைழு
கி

3. பா பா ஸ்தி நிப - பம மரி ரி ஸு ஸு நி
 ஜீ ய ஜோ னே கீ
 பா பா பந் ப - நிபா ம மக மா
 ஜீ க தா க 3 3
 ரி : ஸா : : : ஸு நிநி
 கா

அனுபவ்ஸ்லவீ

1. நி நி ஸா ; - . நி ப நிபி ஸா .
 க க னா 3 3 நி ப ஸத் 4
 2. நி நி ஸா ; - . நி ப நி ஸா
 க க னா 3 3 நி ப ஸத் 4
 3. ப ஸ்தி ஸ்தா ரிஸ் ஸா - , நி ப நி ஸா ;
 க க னா 3 3
 4. ப ஸ்தி ஸா ரிஸ்தா ரிஸ் - ஸ்தி ப நி ஸா;
 க க னா 3 3
 ம க ய ம நி ப ஸ்தி - ஸு ரி ஸு நி ப ய ப
 ஸாகுகாகு ர ஸாய் ரேஸு ய ப 4

நி ப ஸா . ஸா ப்ரா னே
 ப நி பா ம ப மா னே ந்த
 3

க ம ப நி ப மக ம நா ய க
 க ம ரி ஸா ப ம நா ரி ஸா ப ம
 3

ஸு நி ப ம கா ;
 ஸு நி ப ம கா ;

3

திருவோம்

1. ஸலங்நிபா , பப - ஸல ரி ஸு ஸு ம மா : பா
அ அ ரதா ர க நி ச யகு மு தவிரித
எ ஸு ம ரி ஸு லோ - நி பா ப ம ய பா
மு ஜி ததி ப லோ தி வா ஸு லூர லோ
- ஸ்ரா ஸு நி நி ஸு நி நி
ஸாந்தரத ர வத
3 3
- ஸ்ரா ஸு நி நி நி ப
னாஸ்தா ம ய வல்சோ || 4
- ஸு நி பா . ரிக ம
ப க ரா ணை க . || ஜக
4 3
- ஸு நி ஸு பா ம நி ப
ரிக ஸ நீ ர ஜன
3
- ஸு நி ஸு பா ம நி ப
தி ப லோ ஸு நி லோ
தி க ம நி ரஜா ம ரத ஜே ஹோகா
- ஸு நி ஸு பா ம நி ப
கக்ஷுரங்க ஸுதி க வில்லுருதால யா
கக்ஷுரங்க ஸுதி க வில்லுருதால யா
- ஸு நி பா நி பா மகம
கீத்ரா நி ல ஜனி ஸு நநி பா ப க கன
3 3 3
- ஸு நி பா நி பா மகம
கீத்ரா நி ல ஜனி ஸு நநி பா ப க கன
3 3 3
- ஸு நி பா நி பா மகம
கீத்ரா நி ல ஜனி ஸு நநி பா ப க கன
3 3 3
- ஸு நி பா நி பா மகம
கீத்ரா நி ல ஜனி ஸு நநி பா ப க கன
3 3 3
- ஸு நி பா நி பா மகம
கீத்ரா நி ல ஜனி ஸு நநி பா ப க கன
3 3 3
- ஸு நி பா நி பா மகம
கீத்ரா நி ல ஜனி ஸு நநி பா ப க கன
3 3 3
- ஸு நி பா நி பா மகம
கீத்ரா நி ல ஜனி ஸு நநி பா ப க கன
3 3 3

4. பா நி ப ம பதி - ப மா நி பம பதி | யா , ம ம ப மா | கம பதி மா ப ||
 பா த வி ஜி தமேன நி தூப ஸ வபரி | பா ல வர மங் | தர ஹண்டோல |
- நிலைவிளா ஸு பா - பமரி ஸ நீ பம | பஸா நி ப தநிலை | ரி , ஸா நி பம | ஜக
- பரம சா ந்தசி ததழன க-ஜா தி ப | ஸ ஸோ ஜி பவ வர | தா (அ) கி ல 2 | 3
5. ஸா பா மா ரி - ஸ பா ய ரிஸு பம | கா ம பதி பகா | ம ய ம ரி ப ம | ஜக
- ஸ்ரு ஷ்டாஸ்தியமத கா ர கா நிதி | கா மத பல தா | ஸ ஸா ன காத்ர ச | 3 -
- 2 நி ப ம ரீஸு - நி ப ம *ரி *ரி ஸா | ப ஸா யி பா ரி த | ம பா ஸா நி ப ம | ஜக
- கீப தி தூதாப்பிதி மத ஹ ராஞ்சு ரா | க ரா க ரா ஜி த | க தா ஸா ர வித | 3
- 3 4 3 3
6. ஸா நி பரி ஸ ம - ரி ஸு பயா ம ரி ஸ | க ம பமால நி ப | பா-நி ஸ ரி வா எ | ஜக
- ஸ ஜூன மான ஸா பத-காபது கர சு | ஸ பம வீமா ந ஸெர | ஸா ரி பக ரா ஜி | 3
- 3 4 4
- பா ம ரி ஸு நி பா - ரி ஸு நி ப | ம ரி ஸு நி பா-கு | ஸாப பா ரிக ய | ஜக
- ஸா வி த சர ணனா-வு கு ஜோ-ஸா-கனே | மத விய ரீகா-ஸ | நா தநா ஜி நித |
- 3 3 4 4
7. ஸா , ஸா ஸ நிலை- ரி ஸ நீ-ஸ நி - | பப ஸு ஸா நி பதி | ஸ நி ப ம ரீ-தி பா | ஜக
- கு ம கா ர ப ஞ ஜா க-ர பு ர | கரஸ ரோஜை-பல | கே ச வா-திரு | 3 -
- 4
- ம ரீஸு நி ப ம - ரி ஸ ஸா-ப ஸ நி ப | ம ரி ஸு ஸா-ப பா | ப நி ஸா ரி த ம | பதகருணங்கா கலச
- ப யா-ஸ வரி ப ஜா ந கா-நித ககவா | பத ர க வா த ரா | பதகருணங்கா கலச

கு 15. காவலை. ஆதி. 1க்கோ.

ஸமிபநிலை

ஸந்திபரிகமயிலை

மாண்வனி

1.	ஃ ரீ ப ம பா - ; மா ம க மா குட்டு 3 3	ஃ : ப ம க ம குட்டீ 3	ஃ : ப ம க ம குட்டீ 3	ஃ : ப ம க ம குட்டீ 3
2.	ஃ ரீ ப ம பு - ; ப ப க மா குட்டு 3 3	ஃ : ப ம க ம குட்டீ 3	ஃ : ப ம க ம குட்டீ 3	ஃ : ப ம க ம குட்டீ 3
3.	ஃ ரீ ப ம பு - சு நிபுபு ம க மா குட்டு 3 3	ஃ : ப ம க ம குட்டீ 3	ஃ : ப ம க ம குட்டீ 3	ஃ : ப ம க ம குட்டீ 3
1.	ஃ மா ரீ ம பா - மா ப தி யா ம க கூடு 3 3	ஃ மா : : : பேரூ கு 3	ஃ மா : : : பேரூ 3	ஃ மா : : : கூடு 3
2.	ஃ மா ரீ ம ப ம ப தி - ப தி ஸி ஸி ப தி கொடு கு 3 3	ஃ மா : : : பேரூ கு 3	ஃ மா : : : ரா சு 3	ஃ மா : : : கூடு 3
3.	ஃ மா ரீ ம ப ம ப தி - ப தி ஸி ஸி ப தி கொடு கு 3 3	ஃ மா : : : பேரூ கு 3	ஃ மா : : : ரா சு 3	ஃ மா : : : கூடு 3

1. ஏ ஏ ஏ : - ஏ ஏ எனி யா | : எனி ஏன் ஏ | எனி தீ மா கீ சார் ||
எ 3 3 குதீ ஏ ஏ யா | குடு ஏந்து || 3
3 3
2. : வி வி வி : - எனா வி எனி வி | எனா எனி வி | என வி மா தீ சார் ||
வ 3 3 குதீ வி ஏ யா | குடு ஏந்து || 3
3 3
வீ எனி எனி எனி - வி - வி எனி எனி எனி | வி ம பதி சார் . வி | வி ம பதி சார் வி | வி ம பதி சார் வி | வி ம பதி சார் வி ||
கி 4 4 உ 4 4 ய 4 4 | கி 4 4 உ 4 4 ய 4 4 | கி 4 4 உ 4 4 ய 4 4 | கி 4 4 உ 4 4 ய 4 4 | கி 4 4 உ 4 4 ய 4 4 || 3 3
- சுறைமல்
1. ஏ : : : : : எனி எனி எனி | : எனி : எனி | : எனி எனி | : எனி எனி | : எனி எனி |
ஏ 3 3 வி : : : : : மா ; வி ம பதி |
ப 3 3 சாரா | வா எனி மா எனி | எனி | எனி | எனி | எனி | எனி || 3 3
2. வி வி எனி சாரா , வி எனி எனி ம எனி சாரா | வி எனி எனி எனி எனி எனி | கா ம வி வி எனி எனி ||
எனி எனி எனி எனி எனி எனி எனி | வி எனி எனி எனி எனி | வி எனி எனி எனி | வி எனி எனி எனி | வி எனி எனி எனி || 3 3
எ 4 4 த 4 4 த 4 4 | ஏ 4 4 த 4 4 த 4 4 | ஏ 4 4 த 4 4 த 4 4 | ஏ 4 4 த 4 4 த 4 4 | ஏ 4 4 த 4 4 த 4 4 || 3 3
3. வி வி ப மாரா | வி எனி எனி சாரா || 3 3
கி 4 4 ப 4 4 ம 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 | வி 4 4 எ 4 4 எ 4 4 ரா 4 4 || 3 3

4. புதுமனி ஸ்ரீவீஸ - நிபாமநி காசி ப பமரி மபா தி லி ட
 பரத்து வகேங்கு சுபோந்தோதி கா | கமா வி ம-க ஓ ப தி | 3 3
 4 3 3
5. சிருப நினி ம - தி - ம வ தி - தி | சென-கி ம வ தி வா -
 து ம வி தி வி வீ சௌநாக் காய்வ வ | கும ய நு க வ தி | 3 3
 3 3 4
6. நிருப ரிசி மத சுல வி வி வ வி | பம வ - ரி வ வி ப
 சேவியவி நட்சி - எ த்ருப்பதி கு | சுவங்கு சென-கு வ | 2 2
 3 3
7. வி வி வி வி - வி வி வி வி | வி தி வ வி வி வி -
 த்ருப்பதி வ வி வி வி வி | வா-கி வி பா வா -
 த்ருப்பதி வி வி வி வி | வா-க வி வி வி | 3 3
 3 3 3
8. வா-கி வி வி - வா-கி வி வி | வி வ வி வி வி -
 வேஷ்வி கி வி வி வி | வி வி வி வி வி | வா-க வி வி வி | 2 2
 3 3 3

9. ஸா ரி ஸ ரி - ரி ஸ நிலை ரி மா ம - ஸ ரி மா - ரி ம ஸ ரி | , ஸ ரி ஸா - | , ஸ ரி ஸா - |
 மா ன வ த னு தீர் - ஸ ப மனு ச நெஞ்சி - ப ர மான ந் த மோ | ந்த லே க | ந்த லே க |
 3 3 3 3
 ப ப மா-ரி ஸுபி ய - ப ரி ம-ரி ப மடி ரி யா ய ரி ம-கூ ஸா - | ம ரி ஸ - ஸா ஸா - |
 ம த ம த்தார கா - மஹோ ப மோஹால - கு தூ ஸா கூட-மோ | ஸ போ தி கா க | ஸ போ தி கா க |
 3 3 3 3
 ப நி ப பநி ப - மப - ம-ரி ப ம-ரி ம ப நி - | ப ம ரி ஸ ஸா ஸா - |
 மோதா-குலங்கு பகுத்துக்கூவி வி நிதிது த்துநல - | நுதங்குநி கா க | நுதங்குநி கா க |
 3 3 3 3
 ஸ ஸா ஸ்ஸி ரி ய - ரி - , ம்ஸ் ரி ம - ரி ஸ - | நி பநி ஸ்ஸி ஸா ஸு - | நி ப யா - ம ரி ஸ - |
 ந்த ரா திடுமு ல து கோ ரி/ஸா ர வினி ன - | மத மு வ/நு ஸா/தி | ப தா ரு மா ரு | துடி
 4 3 3 3
 10. பா யா ப ம மா - ரி ஸ ஸா ரி ம ரி ம | பா ப ம க ம ரி க | மா ரி ஸா : |
 ஸ ஸ து ஸ லைகை கோ | ந்தா ள்ளா | மு ஸ்தி கை |
 3 3 3 3
 ரி ப ம க ம் ரி - ஸ நி பா நி ஸ ரி ம | ப நி பா : பா | மா ப ம மா : மா |
 ஸ ஸ து ஸ லைகை கோ | ந்தா ள்ளா | ந்தா ள்ளா | ந்தா ள்ளா |
 3 3 3 3
 ரி ரி ; ரி ரி : ரி ரி | ஸ ரி மா | ஸ ரி மா ரி ரி ஸா | ஸ நி பா நி ஸா |
 த து ஸ லைகை தி தி | கி தி | கை தி | கை தி | கை தி |
 3 3 3 3
 ரி ம - ரி ஸ ரி ஸ நி - நி ஸ நி ப ப நி ப ம | ரி ம ப நி ஸா , நி | ப ய க மா ரி ரி ஸ | துடி
 த்துயா க ரா ஜா | பத | இ டி வண | பத | இ டி வண | பத | இ டி வண |
 3 3 3 3

கேட்டு 29. ஆரபி அழியி. 1 ரைளா.

யல்லவி

1. பா : மா பம ம க - ரி ரி ஸ ஸ தா தா | ஸா : : ஸ த | ரி ஸ ம க ரி ஸ ரி ம ||
ஸா தி ஞ செ | ஜே | ஒ |
2. பா ; ம பதுபம க - ரி ரி ஸ ஸ தா தா | ஸா : : த த | ப ம ப த த ஸ் ஸ் ரி ||
ஸா தி ஞ செ | ஜே | ஒ |
3. ஸ் ஸா த த ப ம க - ரி ரி ஸ ஸ தா தா | தலை தலை ரி ம ரிமா | மபதுப மகரிஜு ரி ம ||
ஸா தி ஞ செ | ஜே | ஒ |
4. பா . ரி ரி பம ம க - ரி ரி ஸ ஸ தா ரிஸ | ரி : : | ஸா : : | செ | ஜே |

அறுபால்வி

1. கத பா ம ப மா , க - ரி ரி ஸா ; | மக ரி தத பா | ம ப தா ஸ்ரா ஸ்ரா ||
போ தி ஞ செ | ஜே | மா ர்க வ | ச ன மு ல
2. தத பா மா பம கக - ரி ரி ஸ ரி ஸா | மக ரி தத பா | ம ப தா ஸ்ரா ஸ்ரா ||
போ தி ஞ செ | ஜே | மா ர்க வ | ச ன மு ல

3. ததபம்பாதுச் சுப்பக்ரி வாரிலோவா | மகரிதத்யா | மபதாஸ்ரி ||
 போ | ந்தி னாஸ்வன் | மார்க்கவ | சனமுல ||
 3 | மகரிஸ்வாரிஸ் - ஸாஸாதா | பாதுபமக்ரி | மபதாஸ்ரி டு
 போங்கு ஜே | பாதுபமக்ரி | மபதாஸ்ரி டு
 3 | ஸ்வாததபமக - ரி ரி ஸ்வதாதா | ஸா | : ; :
 ஸ்வாததபமக - ரி ரி ஸ்வதாதா | குசே | கே | : ; :
 4

குறுக்கம்

1. யா பா பா : - பா பா மா பாதுப | மா பா : பா மா | மமாகரிஸி ம
 ஸு ம யா | னி ரி தகு | மா மா | லா | லா ஜே | ஜே |
 3 | பாதஶ்சுபதாய - பா பா மா பாதுப | மா பா : தப | பாதுபமகரிஸி ம
 ஸு ம யா | னி கி தகு | மா | லா | லா | ஜே | ஜே |
 3 | பாதஶ்சுபதாய - பா பா ரி ம ப | பததஶ்சுபதாய | பாதுபமகரிஸி ம
 ஸு ம யா | னி கி தகு | மா | லா | லா | ஜே | ஜே |
 3

(ஸ்ரவ ஸாஷ்வத்யக்கர்வர)

1. யா : ; மபு - மகரிஸி மகரிஸி | ஸு ஸாஸா ஸுத்தயா | : குஸாஸா ஸுரிம
 ஜே | வகி | வகி | ஜே | வகி | ஜே | கி | குஸா த்தினாகு | குஸா த்தினாகு | குஸா
 3 | 3

2. பா பா ம கு ரி - ரி ம கு ரி ரி ஸ ஸ | தா தா . ஸ ஸ | , ரி ரி ஸ ஸ ரி ய || ஸம்
 ரங்கே கு கு ஸத் குந்கா ஜனாகுடி 3 3 3 3 3
3. தா தா பத்பபர் , தப மாபம் | கரி ரி . ரிரிம் | பா பா ஸா ரி ய || ஸம்
 கோ ரி ஜனாமதீனா ரத்தெமாஸங்கலே 2 3
4. ஸ்நிதப மகரி ரி - மகரி ரி ஸரிலைஸ | தா ரி ஸ ரி ம கு | ரி ரி ப ம பதபம் || ஸம்
 ஸா ரா ஸா ருடி ஸங்களன ந்தன 3
5. தப மபத வொதி - தப பாமகரி ரி | ஸ ஸ ஸா வொதத | பா மகரி ஸா மாத்திரம் கா || ஸம்
 வங்கித ஸ ஸதா ரிலாக்க ஜேயு குதுமி | ரொக்கலேஜேஸ் பர 3 3
 வொஸ தொப பமப - தச்சாநி துரி ஸி | ஸ்ஸ்தா ஸ்பாத | மாபமகரி ரி ரி ம || ஸம்
 கூய கோததன யடன்கமதம்ப 3 3 3 3
 6. ரி மபதாபம - பததபமபதபா | பா மகரி தா ரா வா ருண்டா 3 3
 ப.ரமபக்தவ - தங்குடிலைகுஞபா 4 3 3
 தத்தயாஸ்நிதா - ரி ஸ்ஸா ஸ்மக்ரி ரி | ரி ஸ்ஸா ஸ்ததபா || ப.த.க. ரி ஸ ரி ற
 கலிபாத்தலதீர்க்கவோடனுக்ரே 3 4 3 3
 7. மபா மபமகரி மகரி ரி | ஸ ஸ ஸ பா || பமகரி ததபா
 வை ஹே ராயச ந்தரரகுக்கேச 3 3 4 4 -

				கா ரி பா ம க ரி த ஜூரா ஜி னுத்தி	கா ரி பா ம க ரி ஸ ரா ம யா ப க ன
				ம க ரி ஸ ரி ஸ் கஸ்ரை, ஸு த த பாப ஸ ரி ஸ்ரீ ஸ்ரீ ராஜா சூப்பிய னுகலேவி	ம க ரி ஸ ரி ஸ்ரீ ரா கோண்னாந்தனுதா
8.			3	பா த தப பா ப - ம க ரி ஸ ரி பம ஸ்ரீ லேங்க கேட்கா ஸ்ரோபா ப்ரகா கஷு ர்	பா ரி ஸ ரி த த வேங்கணத் ஸல்லஜின
				ஸி ஸ ரி மா க ரி - ம ப த பா ப ஸ் ஸ் தன-க னா கா ம் பார் - த ரங்கன்முடுடு	தா ரி ஸ ஸ் ஸ லோம் குண்டல விராஜி
		3	4	தத் தப பா ம க - ரி ஸ ஸா ஸ்தல போகாட்க-தயா க ராஜ லேக யுடி	தரி ஸ ம க மா-னவேந்த்ரநா
9.		3 3 3	3	த த பா மா ப ம க - ரி ஸ ஸ நி ஸ த் த் த்	தா ஸா : ; த லி
		4		: ரி மா ப தா - தனுதபமப மபதா அ ம ரி கா கு	பா பாதப மா ம க கு
				: ஸ நி தா ரி ஸ - ரி : ரி ம க அ லூ க ஹா	ரி : ; கோ டெ டே
					ஸா ரிஸ வா : ;
					ஸா

ததபபமக்ரீ- பாமக்ரீமக வி மு 2	ஸாரிஸஸாஸா ரயோ 3	ஸாரிஸஸாஸா ரயோ 3	ஸாரிஸஸாஸா ரயோ 3	ஸாரிஸஸாஸா ரயோ 3
ஸாநிதா - ரீஸா - ரீஸா வெத்தகல்கிநதூ 3	மகரிஸா மகரிஸா ஞகோ	மகரிஸா மகரிஸா ஞகோ	மகரிஸா மகரிஸா ஞகோ	மகரிஸா மகரிஸா ஞகோ
ததபபமக்ரீம- பாரிமபா த்தம் சமா 3	மபதாமபதா தா	தா யகு 3	தா யகு 3	தா யகு 3
“ரீமக்ரீஸாரிஸா - ஸாஸாதாதாதா தயாகரா 3	பாதபமகரிஸா ஒசே	பாதபமகரிஸா ஒசே	பாதபமகரிஸா ஒசே	பாதபமகரிஸா ஒனே
ஸஸாததபமக்ரீரிரிஸஸா ஞகோ				

(9 வது சுருகம் ஸாங்கிதியம் மட்டும் பாடவும்)

கு 39. வழாவி. ஆறி. 2நூல்.

பல்லவி

1. : ப யா ப ப ய - கா க ரி ரி ஸ ளா
க ண க ண ர கி ரா | : ஸ ஸ நி ஸ ரி ஸ
க ண க வ | : ஸ ஸ நி கா க ய
ஸ ன நி னனு || || || ||
2. ப ய ப யா தீப ம - கா க ரி ரி ஸ ளா
க ண க ண ர கி ரா | : ஸ ஸ நி ஸ ரி ஸ
க ண க வ | : ஸ ஸ நி கா க ம
ஸ ன நி னனு || || || ||
3. பம பதித்துயம - கா மபகநி தபமக கரி
க ண க ண ர கி ரா | : ஸரிதரி ஸநி ஸவிலஸ
க ண க வ | : ஸ ஸ நி கா க ம
ஸ ன நி னனு || || || ||
4. பமபயபநித்துயம - காமபதிநிஸா ரிஸ்தித்துயகா | : கரிஸ ஸஸ நி ஸ ரி ஸ
க ண க ண ர கி ரா | : க ண க வ
யா ப ஸங்கா தாநித்துயம - கா க ரி ரி : | : ஸவிலஸா : ; ; ; ;
க ண க ண ர கி ரா | : கா ; ; ; ; ர க,

அனுபல்லவி

1. ஸ ஸ நி தீது ப யம - காகுபமா. : | : (2) பத நி ஸ தீது ப ய
தி ன தி ன மு டு | : தி ன தி ன
3 3 | : காகுபமா. : பத || || ||
2. | : மு டு | : அ || ||

3.	நீ ஸ்தில் ரிதி தபம - காகபமா, பததநி ஞு தீ னா தீனா	: ஸ்தா ரித்தா ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு
4.	தபதநில்லை ஸ்திலம-காகபமாகதாவும்வீண தீ னா தீனா மு ஞு ம னா	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு
	ஸ்திலம பலாளை ஸ்தாநிதபம -			
	கு னா கு னா	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு
1.	பா , ப ம பதப - ம பதப ம க கி பா டு கூ டு மோ	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு
	ப ம = ப பா ப பா ந து க ன க ன	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு
2.	க க ப ம த ப நித - ஸ்தி றி ஸ்தி ஸ்தி தனா தன மலை முக க எ க வி கி ன வீ	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு	: ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு
	க ம = ப பா ப பா	{ ஸ்தா ரித்தா , ரி றி ஸ்தா ஸ்தானா சு ஞு }		
3.	பா மா பா த ம - பா , ம க க ம ப பா வார்க்கா ப ஸா சே வ மன்னிமய	: ஸ்தா மா கா க ரி மா ஸா உங்க்குதி	: ஸ்தா மா கா க ரி மா ஸா உங்க்குதி	: ஸ்தா மா கா க ரி மா ஸா உங்க்குதி
	3	4	4	4

- நி ஸா ஸ ம ப - த பா ப த ம பத | நி ஸா ஸி தித பத | திதா ப ம பதா ||
 ஸ ர அவி ஜா கா வர கோபா ல ஸஜாபி ர | கி ஸ ட த ர ஸந் | த தம்பு ப ன வா ||
 ப ம = ப பா ப பா } 3
4. ஸா, பா தி யா - த பா த ப ம தா | பா ம கா ஸி ஸா | ஸி கா ஸி ஸ மா க ||
 ஸா பத்திரி மா த மேன லாரு சிசே | கார் ண ஞ ல ளை | ன மா ட லு வி ழு ||
 ஸி ஸா ப ம நி - தப ரி ஸு நி தக் | கி ஸி ஸி ஸு நித | பத நி ச்சா நித
 லு கு க்கன தா ன காறி ஹ ரிதி தயா | கிறு சி ஸாகியிம | ப கு ஹே தா ||||
 ப ம = ப பா ப பா } 2 3
5. கு கு ம ப த நி த - ப ம க க ஸி ஸு நி தி | ஸா . நி கா ஸி க, | ம ப ந ப த பா ம
 ம்குக ம த ஸ லாம கு ப நி ட ல வ ர ஹ | டா பு மோ குக | ப லு த ப ல மா ந |||
 3 3 - 4 2 3
- கு கு ம ப ரா த ப த - நி ஸா ஸி கு கு க க | ஸி ஸ நி ஸு ஸு ஸி | த ப தா . பா த
 ஸாகு டு ந்து ம வி ம டேலுப எ த தெ | லி ளி வ ஸி சி லோக்க | ஹே தா ஸி தி |||
 ப ம = ப பா ப பா } 2 3

6. எப் ஸொ நிதி தப ச - , ரி ஸு றி தநி ஸு றி | ஸொ , நி கா றி ஸ | த மா கா கரி ஸ
 ஸெக்கா ஸ்வத் வி மு கா ம்புதர பவ ன ஷி | தே , லூ னா ன ஸ | வி ஹூ ரா ப் த |
- | | | | | |
|---|---|---|---|---|
| 2 | 3 | 2 | 3 | 4 |
|---|---|---|---|---|
- ஸு றி ஸு கரி கமா - நிதி தம கா றி ஸு றி | தப பா மக் கரி க | , ரி ஸு றி க் , ரி ஸ
 ஸெக்கா ஸ்வத் வி மு கா ம்புதர பவ ன ஷி | அந்த கக்கு துர | கு குத்துர தாங்க |

4	3	3	2	3
---	---	---	---	---

நிதி ஸு றி ஸு கரி கமா - நிதி தம கா றி | கா றி ஸு றி கா றி | ரி ஸு றா , ஸு றி த
 பர மத யா கு கு நு ஜா ர ஸு வு ரு | காரா ஸு றய பயா ப | ஹரா . ஹி ர கு ப |

3	4	4	4	4
---	---	---	---	---

பம = ப யா ப யா } ரேத க ன க ன

7. கா மா பா பா - ம பா த பம பத | நீ த பா த க ம | த பம கா றி ஸு றி |
 கா மிஞ்சி ப்ரேர ம மீர கர மூல | நீ து பா த க ம | ஸு மு ஸ பட்டு கோ ஸு |
 ரேத க ன க ன | 3 3 3 3 3
- தா நி ஸொ - தி கா றி க ம பத | மா , கா றி ஸு றி | ப த ம த பா ;
 வா டு ஸொ க்கி ரா ம நா ம ர ஸி கு டு | கை ஸா ஸு ஸு த | னு டு ஸா க்கி |

3	3	3	3	3
---	---	---	---	---

ம பம கா த பம - கா நி த ப ம கா | ஸு றி த பத ம பத | ப த நி ; ஸு றி தி |
 ம ரி யு நா ரத ப ரா ச ர ச க சேளா | ன க பு ர ந த ர | ந க ஹா . த ர ஜ |
 3 - - - 3

ஸ்கா க் றி க்கா மக் - , ரி ஸு தக்கரி ஸு | நி ஸு றி ஸு றத | தித பா , ம ப த
 மு க்யு வு ஸாக்கிகா த ஸு றந்த ரே ச | ஸாக க ஸ சா மதி | உர ஸா க்கிது ஸ
 2 3 3 3 3 - 2 4

ப ம = ப பா ப பா }
 கே த வை கி னா }
 8. : ப பா ப பம - கா : மா யா : ம பா த ப ம | தா கி ஸு ரி கி ||
 ஸ ந த த மு பேரே ம க : ம க : ரி து ட கு | த்யாக பா ||
 ரி ஸு தீ கா ரி சா - மா பா த நி ஸா | ஸு ரி கி ஸா | ஸு ரி ஸா | தா நிதித்தாஸ் ரிஸ ||
 லி நூத மு க ஜி ந கு மு தி | வித வ ர | நீ | நீ | நீ | நீ |
 நிதபம பஸரங்ஸாநி தாநிதபம - | கன | கன | கு சி ரா | கு சி ரா | கு சி ரா | கு சி ரா ||
 கு சி ரா | கு சி ரா |

(8 வகுப் பால்வெளித்தயம் மட்டும் பாடவும்)

ஓம் 22. பிரேரகம். ஆதி. 1. கோ.

பால்வெளி

1. : : : = ஸா ரி - ரி க ரி ஸா : ; ஸ றி ஸ நி றி ப | பா ஸ றி ஸா : ||
 எ ந்த கோ ம | ஹா | ஹா | பா | பா |
 2. நி ஸா நி = ஸா ரி - ரெகரி ஸா நி ஸ ரீகரி | ஸா ஸநி ரி ஸ நி ப | பா ஸ நி ஸா : ||
 ஓ | எ ந்த கோ ம | ஹா | ஹா | பா | பா |
 3 | 3 | 3 | 3 | 3 | 3 | 3 | 3 | 3 | 3 | 3 | 3 |

3.	நி ஸா நி = ஸா ரி - ப ம ரீ க ரி ஸா	: நி ஸா தி ஸா நி ப இரு	4.	பா ஸ நி கா :
1.	ஸா : = நி ஸா - ரீ ம ரி ரி ம பா	: பா ப ம ரீ ல ந்த ரி கி	3	கா கா கா ரி ரி ஸ மு
2.	நி ஸா நி = ஸா நி ஸா - ரீ ம ரி ரி ம பா	பம பநி பநி பம அ ந்த ரி கி	3	மப மரி ரி கரி ஸ மு
3.	நி ஸா நி = ஸா நி ஸா - ரீ ம ரி ரி ம பா	பம பநி பநி ஸா அ ந்த ரி கி	3	ஸா ஸ்வி ப ம ரீ த ஸ மு
4.	கரி ஸ நி= ஸ நி ஸா - ரீ ம ரி ரி ம ப ம அ ந்த ரி கி	பநி பநி ஸ் நிஸ் ரி வ	3	ஸா ஸ்வி ப ம ரீ ந்த ஸ மு
	கரி ஸ நி= ஸ நி ஸா - ரீ ம ரி ரி ம ப ம அ ந்த ரி கி	பநி பநி ஸ் நிஸ் ரி வ		ஸா ரிஸ் நீஸ்வி பநி ப ம ஸம ந்த ஸ
	ரீகரி ஸுநி = ஸா ரி			
	(ஐ)	கூந்த கேராம உறை ஜூபா வழு		

அறையால்வனி

1. : = பா மா - பா . ரி ரி மா | ரி ம பா மா : | பா : ; : ; ||
2. தி நிபம = பா மா - பா . ரி ரி மா | ரி ம பா மா : | மா நி பா : ; : ; ||
3. சு நிபம = பா மா - பா . ரி ரி மா | ரி ம பா மா : | மா நி பா நா : ; : ; ||
4. ஸுநியம = பா மா - பா . ரி ரி மா | ரி ம பா மா : | மா நி பா நா : ; : ; ||
5. ஸுநிபம = பா ம - பா . ரி ரி மரி | ரி ம பா மா : | ரி கா கி ரி ள : ; : ; ||
6. ஸுநிபம = பா பம - ரி கரி ள லினா | ரி மரி ரி மபம | ப : பா : ; : ; ||
7. சு நித் து மு னு | ஷ்ரு த : பா : ; : ; ||

1. யா : = ம் ம் - மக்கி நிலைக்கி
ய 3
2. ஸா ஸி = "ம் ம் - மக்கிலு நிலைக்கி
அ 3
- ஸா : = "ம் ஸா - மி ஸா ஸி பா
ஆ 3

நி ஸா நி = வா ம்
மூர் ந்த ஹோ }
3

திருவோம் (வெள்ளுவைாதுவிந்யயம்)

1. ஸா : ; ; ; ; ஸா ஸி நி ஸி பா :
ஸா 3
- ம் : ; ; ; ; கா கா கோ :
ஸா 3
- மு : ; ; ; ; கா கி கி கி கி பா :
ஸா 4

வி ஸாநி = வா ம்
மு = மூர் ந்த ஹோ }
3

1. யா ஸி ஸி ஸி பா :
ய 3
- யா ஸி ஸி ஸி பா :
ய 3
- யா ஸி ஸி ஸி பா :
ய 4

4

2. ரி கு ரி சு ரி ரி - ஸ ஹி ளா ளா ரி ஸ | ஸ ரி ஸ ரி தி கா | . கரி ஸ ரி தி ||
மானா ஸ லோச | வர ஸ குசா ர மு | நி வி ஹி ஹுர்த்தி யா | கு கு பொட்ட கே |
வர | 3 3 3 3
- ரி ஸ ஹி = பேரந்த ஞோ } 3
3. பபமரி ரி பப - ம ரி பா , பமரி | நிபா தி பம ம ப | . பமரி ரி கா க ||
ஸூர குன பா த மு ஸ குஞ்சுவா ந்த ம ஞு | ஸல்லோ ஜி முனு ஸ ம | ஸ்பண்டு ஸே யு ||
பம | 3 3
- ரி ரிஸ ஹி = பேரந்த ஞோ } 3
4. ஸ ஸந்திபா ரி ஸ நி - பா க ரி ஸ தி ப | ம யா ப நி ஸ ரி | . கரி ஸ ரி ம ஹா ||
பதி தபா வ ஜுட | நே பராத் ப ரூ கி | கு ரங்கி ப ர மா | ரத்த ம து நிலை மார் ||
ப | 3 3
- பா ரி ரிஸ நி யா க் | பா ரிஸ நி யா க் | ரி ஸ தி ப ச ரி க ||
க்கு ரேதா னு பா டு கஞ்செஸ் க்கொ ப மு | கோஞ்சுவால யா தி | ரா க பு ஷுபேதலிய ||
பா | 3 3 3
- ரி ஸ ஹி || பேரந்த ஞோ } 3

5. பமயப ரிரிக்கரி - நிஸுரிக் ரிரிஸுநி | பநிஸுரி . ரி ரி | கக்ரி ஸுரி மய |
ஸரிகுணை மனிமை ஸரமுலுக்ள முண | சோ பி ஸ்துப | கத்தேகாடுவி ஸுஙோ ||
- 3
- ப நிஸுரி , ரிமப - நிமப நிஸ்லாரி | க்ரி ரீக்ரி ரி ஸு | ஸுநிப பமரிக |
தெவினி தோகவிழிதோகருக்ள கல்வி | ஜக மேங்களதூஸுநாதா | த்தருஷ்டுக்செப்பேரா ||
- 3 3 3 4 3 3
- { ரிகிளா வி || ரெந்த தேரா }
க்வா 3
6. ப நிஸ்ப , நிமப - நிரி ய பநிபய | ரி ரிக்ரி ஸுநிஸு | நிக்ரி ஸுதீஸ |
வேறாயங்கி றந்த லுக்கு ஸங்களாகி | ஸதாக்க ஞூல்ஜூ | கக்குலூ புக்கச |
- 3
- ரீ . ம ரிமபா - . நிமபநிஸ்லாரி | க்ரி ஸுநிப ஸுநி | பமரிபமபரி ||
ரீ குலயி யா னாந்தப மேங்கி | நிமக்குலயிமுதம | புனாஞ்சுயசமுக |
- 3 4 3
- { கரிஸ்நி || ரெந்த தேரா }
வாவா 3
7. ரிமபநி . மபதி - ரீ . ம பநிபய | ரி ரீக்ரி ஸுதீபு | பத்தி ஸோ ; ||
பரமபா கவத மேங்கி வரசதி | வியாகர ஸுஞ்சுக | ஸுங்கநாக னா ||
- 4 3 — — 4 3

- நி யா நி ஸி ரி - , கரி ஸு ரி மபநி | பநி மபநி கரி ஸ
 தி கீ ச ஸார்வதிமி | புகு கூகு கண கக | சி புஸாதநா ரத | ரி மபம் பா :
 3 3 3 3
- நி பநி மா , ப ரி - ட யா நி மபநி ஸு | ஸி ரி க் ஸி ஸு நிய | தூம் ஷு ரு
 பவ ன ஸா ஸுபா ல சந்தர்த்தரக்க | ஸ ரோஜை பவ ஸீ | மபநி ஸா :
 3 3 3 4
- ஸி க் ஸி , க் ஸிஸ் - நி ஸு ஸி ஸு ஸு நிய | ஸ ரோஜை பவ ஸீ | ஸார வரு ஜு
 பர மபா வ னேறு கீ னேறு கா க்வதுறு | கமல ப வ ஸாக்மு | ப ஸா நி பமரி க
 4 4 4 2
- ரி ல ணி || எந்த ரோ }
 கா க || 3
8. பா : : ரி ம - ரி ம ஸி ம பா | ம யா ஸி கரி ரி | கரி ஸ நிபதி ஸ
 நீ மே னூ நாம கைவ | ப வம் மு ல னூநி | ப ரா க்ர மனதர் ||
 பநி ஸபா . ப ரி - கரி ஸு பா பமரி | மபநி ரி ம பநி | ஸரி ம ப நீபதி
 யமு ல சா நித மா னேஸமுந் வு ஸு னு | வச ஸ ஸத்யமுது | ரி கு வ ரநீயட
 ஸு நித ஸு நிர்மி - , ஸி க் ஸி ரி க் ஸி | ஸி கரி ரி ஸி ஸு ஸி | ஸ ஸ்பா நி பதி ஸ
 ஸு த பக் தீயு ஜெனி குசக னுதுமரத | முலை க ஸல ஜே | ஸி நட்டு நீ மதி ||
 3 3 3

க் ர் ரி ஸா ஸு நி - . நி பம ரி ம பநி | ஸா , நி யா . ம | ரி , கி ஸு நி ஸ |
நெயிங்கி ஸந்த ததம் பு ன னு குணபலு | னா னந்த த | வீரந்த ன மு லே |

3

ரி ஸா நி || ரெந்த ஹோ

3

9. ரி : : ப நி - ஸ ரி நி க ரி | ரி , ஸா ஸு நி யா | மப நி ஸு ரி ப நி ||
யா க வ த ரா மா யன | கீ தா தி ச்ருநி | சா சுந்தர பு ரா ஞ அ |

3

யா ரி ஸு ரி கரி - . ஸு நி ஸு ரி ம பநி | பா பம ரி பா | பம ரி நி ப யா |

3

மர ம மு லண் சி வா தி வி னணமத்தும் வ | சு ட மு லண் மு | புதி முக , கோ |

3 4

ஸ் நி யா 'ரி 'ரி ஸு - நி பு யா , பக்கி ரி | ஸி கி 'ரி 'ரி ரி | க 'ரி ரி க ரி ரி |

3

கு ஸுநரா ந்தரங்க க | மு ல பா வம பு ல | நெநி கி யா வரா | க ல யா திசீலனக்கய |

3 4

ஸ ஸா ப யா 'ரி ' - . கி ரி ஸு நி ப நி ஸ | ஸி ஸா ஸு ஸா பா | ப யா ரி ரி 'ரி | க ரா ஜூ பத்துணவு |

2

மு கே கி ரா யு வல் | க லி கி நி ர வதி | ஸாகாத்துமு கை தயா | க 3

3

க ரி ஸு நி || ரெந்த ஹோ | னவா |

3

10. : = பாமா - யா ; ரி மா | ரி ம யா உ மா | ரி கா கா ரி ளா ||
 ப்ரேம மு யீ ரி | கோ னு | வே ன |
 நி ஸ ரி ய = பதியம் - ரி க ரி ஸ ல நி ளா | ரி ய ரி ரி ய ப ம | யா ; யா ;
 றா ம யு னு | த ஸ சே | யா ரு |
 ; : = 'ரி' - 'கீ' ஸா நீஸ் 'கீ' | ஸா ஸ் நி ஸ் நி யா | யா ஸ் நி ஸா ;
 றா ம - ம | க்கு | னை | தயா க |
 ; : = 'ரி' ஸா - 'ரி' ஸ் நி பா | நி ப மா ப ம ரி | நி நி ப ம ரி ஸ |
 றா டி - நு | து | து | து ஸாகலை ன |
 நி ளா டி = | வா = ரெந்த ரோ }

(10 வகு அன்ம் காவிரித்தும் மட்டும் யாடுவும்)



நன்றி நவீஸ்ஸு

எமது அன்புத் தெய்வம் மஹாவூர்ய
 சேதி கேட்டு உடன் எமக்கு
 உதவியவர்க்கும், தொலைபோசீ மூலம்
 செய்தி கேட்டு ஆழுதல் வழங்கியவர்க்கும்,
 அஞ்சலீப் பிரசரம் வெளியிட்டு
 அஞ்சலீசெலுத்தியவர்க்கும்,
 அனுதாபச்செய்திகள் அனுயமியோர்க்கும்,
 அன்னாரின் துயர நிகழ்வில் கலந்துகிகாண்ட உற்றார்,
 உறவினர், நண்பர்கள், அனைவர்க்கும், இன்றுவரை
 எமது குயரத்தில் தம்மை இணைத்துக்கொண்டு அன்ன
 ஆகாரங்கள் வழங்கி வரும் அத்தனை
 அன்புள்ளங்களுக்கும், மற்றும் இம்மலரினை
 அச்சிட்டுத்தந்த ரிள்ளையார் அச்சகத்தினருக்கும்
 எம்மவரின் இந்நினைவு நாளில் நினைவு கூர்ந்து,
 தெய்யூர்வமான நன்றியறிதலைத்
 தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

கும்பத்தினர்.

